

குக்கிகளை நீங்கள் ஏற்பதை எங்களுக்கு தெரிவியுங்கள்

உங்களுக்கு ஏற்றவாறு விளம்பரங்களையும், உள்ளடக்கங்களையும் காட்டி உங்களுக்கு சிறந்த இணைய அனுபவத்தை வழங்க நாங்களும், எங்கள் கூட்டாளிகளும் **குக்கிகள்** போன்ற தொழில் நுட்பங்களை பயன்படுத்துகிறோம்; உங்கள் உலாவல் (பிரௌசிங்) தரவுகளையும் திரட்டுகிறோம். இவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்களா என்பதை எங்களுக்குத் தெரிவியுங்கள்.

சரி. நான் ஏற்கிறேன்

இல்லை. அமைப்புகள் பக்கத்துக்கு கொண்டு செல்

BBC NEWS | தமிழ்

☰ முகப்பு உலகம் இந்தியா இலங்கை விளையாட்டு அறிவியல் சினிமா வீடியோ



03:22

பிளாஸ்டிக் இல்லாத சாக்லேட் 'ராப்பர்' - சென்னை பெண்ணின் நூதன முயற்சி

14 டிசம்பர் 2019

இந்தியாவின் முதல் பெண் சாக்லேட் சுவை தேர்வாளரான (India's first woman chocolate taster) பூணம் சொர்டியா (Poonam Chordia), சென்னையில் சாக்லேட் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.

வணிகம் நிமித்தமாக ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட இவர், பிளாஸ்டிக்

ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வை பெற்றுள்ளார்.

அதை தொடர்ந்து மாற்றம் குறித்து யோசனைகளை தனது கணவருடன் விவாதித்து உள்ளார்.

இதன் விளைவாக, பேப்பர் மற்றும் பிளாஸ்டிக் இல்லாத சாக்லேட் 'ராப்பர்'களை உருவாக்க முடிவு செய்துள்ளனர்.

மறுசுழற்சி செய்யக்கூடிய அதே சமயம், சாக்லேட் 'ராப்பர்'களை பலமுறை பயன்படுத்தக்கூடிய வகையில் உருவாக்க முடிவு செய்து அந்த திட்டத்தை செயல்படுத்தி உள்ளார்.

'கோகோ பீன்' உமி மற்றும் ஜவுளி கழிவுகளில் கிடைக்கும் காட்டன் பஞ்சு கொண்டு இந்த சாக்லேட் 'ராப்பர்'களை செய்துள்ளார்.

எவ்வாறு பலமுறை பயன்படுத்த வேண்டும் என்பதற்கான யோசனைகளும் அந்த சாக்லேட் 'ராப்பர்'ரில் அச்சிட்டுள்ளார் பூணம் சொர்டியா.

உலகில் முதல் முறையாக இந்த வகை சாக்லேட் 'ராப்பர்'களை தான் தயாரித்துள்ளதாக கூறும் பூணம் சொர்டியா, இதன் தயாரிப்பு செலவை மேலும் குறித்து வணிக ரீதியில் இதன் பயன்பாட்டை அதிகரிக்க செய்ய முடியும் என்கிறார்.

காணொளி தயாரிப்பு: ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன், பிபிசி தமிழ்

பிற செய்திகள்:

- 'இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியரிமை வழங்கப்பட வேண்டும்' - மனோ கணேசன்
- குடியரிமை சட்ட மசோதா: இம்ரான்கான், பாகிஸ்தான் இந்துக்களின் நிலைப்பாடு என்ன?
- குடியரிமை சட்ட மசோதா: இம்ரான்கான், பாகிஸ்தான் இந்துக்களின் நிலைப்பாடு என்ன?
- கிணற்றுக்குள் தவறுதலாக விழுந்து உயிரிழந்த 16 வயது மணப்பெண்
-

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

- [பிபிசி தமிழ் ஃபேஸ்புக்](#)
- [பிபிசி தமிழ் ட்விட்டர்](#)
- [பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்](#)
- [பிபிசி தமிழ் யூடியூப்](#)

BBC NEWS | தமிழ்

நீங்கள் ஏன் பிபிசி மீது நம்பிக்கை வைக்க முடியும்?

பயன்பாட்டு விதி

குக்கிகள்

பிபிசி பற்றி

பிபிசி-யை தொடர்பு கொள்க

தனியுரிமை கொள்கை

AdChoices / Do Not Sell My Info

© 2020 பிபிசி. வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.